

உற்பத்தியின் தன்மை	அம்சங்களும் நன்மைகளும்	ஆரம்ப வைப்பு மற்றும் கட்டணங்கள்	தகுதிநிலை	முக்கிய நியதிக ஞம் நிபந்தனைகளும்
சிறுவர் கணக்கு	சேமிப்புக் <b>வட்டிவீதம்</b> எமது அழைப்பு மையத்தினை 011 5 411 411 எனும் இலக்கத்தில் அழைப்பதன் அல்லது எமது வங்கியின் <a href="https://www.sdb.lk">https://www.sdb.lk</a> எனும் வலைத்தளித்திற்கு செல்லுவதன் மூலம் நீங்கள் மேலும் அறிந்துக்கொள்ளலாம்.  <b>முக்கிய அம்சங்கள்:</b> <ul style="list-style-type: none"><li>• கணக்கு மிகுதிகளுக்கான பரிசுகள்</li><li>• உயர் வட்டி</li><li>• வைத்தியசாலை காப்புறுதி</li></ul> <b>ஹக்கத்தொகைகள் மற்றும் நிலையர்வுகள்</b> <b>உள்ளடங்கலாக வாடிக்கையாளர்களுக்கான நிதி</b> மற்றும் ஏனைய நன்மைகள் <ul style="list-style-type: none"><li>• கணக்கு பரிவர்த்தனைகளை அறிந்துக்கொள்வதற்காக கணக்குப்படித்தகம்</li></ul>	ஆரம்ப வைப்பு - ரூ.5000/=  குறைந்தபட்ச நிலுவை தேவைப்பாடு - ரூ. 5000/=  கணக்கு முகாமைத்துவ மற்றும் ஏனையக் கட்டணங்கள் மற்றும் கணக்கு முடல் : <a href="https://www.sdb.lk">https://www.sdb.lk</a>  மேலும் தகவலுக்கு, நீங்கள் 0115411 411 என்ற எண்ணில் எங்கள் அழைப்பு மையத்தைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது <a href="https://www.sdb.lk">https://www.sdb.lk</a> என்ற எங்கள் வங்கியின் வலைத்தளத்தைப் பார்வையிடலாம்	குறைந்தபட்ச ஆரம்ப வைப்பு - ரூ. 5000/=  18 வயதுக்குட்பட்ட எந்தவொரு இலங்கை குடிமகனும், ஒரு பாதுகாவலருடன் கணக்கைத் திறக்கலாம்.  <b>கணக்கைத் திறப்பதற்கான கட்டுப்பாடுகள்:</b> முன்கூட்டிய பணத்தை எடுப்பது/நிதி வாடிக்கையாளர்களால் நிதி பரிமாற்றம் செய்தல்: நீங்கள் அருகிலுள்ள SDB கிளையைப் பார்வையிடலாம் அல்லது தொடர்பு கொள்ளலாம் .  <b>கணக்கைத் திறப்பதற்கு பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்:</b> 011 5 411 411 இல் எங்கள் அழைப்பு மையத்தைத் தொடர்பு கொள்ளவும் அல்லது அருகிலுள்ள ஞானம் கிளையைப் பார்வையிடவும்/தொடர்பு கொள்ளவும் .	நியதிகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, தயவுசெய்து பார்க்கவும்: <a href="https://www.sdb.lk/images/pdf/downloads/terms-and-conditions-opening-an-account.pdf">https://www.sdb.lk/images/pdf/downloads/terms-and-conditions-opening-an-account.pdf</a>

#### செயலில்லாத கணக்குகள்/ கைவிடப்பட்ட கணக்குகள் குறித்து முறையிடல்

வைப்பு பொறுப்புக்களானவை நாணயச் சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் இலங்கை வைப்பு காப்புறுதி திட்டத்துடன், வைப்பாளரோருவருக்கு அதிகாடியதாக ரூ.1,100,000/- வீதம் வரையில் இழப்பிட்டுக்கான செல்லுபடியான கட்டணத்தொகையின் கொடுப்பனவுடன் காப்புறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதிகாரமளிக்கப்படாத/ தவறுதலான பரிமாற்றமொன்று அடையாளம் காணப்படும்போது, கணக்கு பராமரிப்பு பிரிவுக்கு அல்லது 011 5 411 411 எனும் இலக்கத்தில் SDB வங்கியின் அழைப்பு மையத்திற்கு அழைப்பதன் வாயிலாகவோ உடனடியாக முறையிடப்படவேண்டும்.



#whereyouarevalued

**முக்கிய விடயங்கள் ஆவணம்  
லக்தரு சேமிப்புக் கணக்கு**

எந்தவித பணமீனப்பேறல்/கொடுப்பனவுகளும் இன்றி ஒரு (02) வருடத்திற்கு செயற்படுத்தப்பட்டிராவிடன், 02 ஆம் வருடத்தின் முடிவில் ‘செயலில்லா’ கணக்காக மாறும்.

அத்தகைய கணக்குகள் 10 வருடத்திற்கு செயற்படுத்தப்பட்டதற்கு ஏதேனும் ஆதாரங்கள் இல்லையெனில், அவை கைவிடப்பட்ட சொத்துக்களாக இலங்கை மத்திய வங்கிக்கு அறிவிக்கப்படும்.

எமது உற்பத்திகள் மற்றும் சேவைகளுக்கு செல்லுபடியாகும் கட்டணங்கள் குறித்து மேலும் அறிந்துக்கொள்வதற்கு, தயவுசெய்து எமது அழைப்பு மையத்தினை 011. 5 411 411 எனும் இலக்கத்தில் அழைக்கவும் அல்லது <https://www.sdb.lk> எனும் வங்கியின் இணையத்தளத்தினை பார்வையிடவும்.

**முறைப்பாட்டு கையாளல் செயன்முறை**

- முறைப்பாடுகள் ஏதேனும் காணப்பட்டால் பின்வரும் முறைகளினால் வாடிக்கையாளர்கள் தங்களது பின்னாட்டங்கள் மற்றும் முறைப்பாடுகளை பகிர்ந்துக்கொள்ளலாம்.
- SDB வங்கியின் அழைப்பு மையத்தினை 011 5 411 411, தலைமையக வாடிக்கையாளர் முறைப்பாட்டு கையாளுகைப் பிரிவினை 011 2 832 571 எனும் இலக்கத்திலும் அல்லது [customercare@sdb.lk](mailto:customercare@sdb.lk) எனும் மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் அல்லது மத்திய முறைப்பாட்டு கையாளுதல் அதிகாரியினை [headfcp@SDB.lk](mailto:headfcp@SDB.lk) எனும் மின்னஞ்சல் ஊடாகவும் தொடர்புகொள்ளலாம். வாடிக்கையாளர் முறைப்பாட்டு கையாளல் குறித்து மேலதிக தகவல்களுக்கு, <https://www.sdb.lk> எனும் எமது வங்கி வலைத்தளத்திற்கு செல்லவும்.  
உங்களது முறைப்பாடுகளை தபால் மூலமாக அனுப்பவும்:  
பொறுப்பாளர், வாடிக்கையாளர் முறைப்பாட்டு கையாளுதல் பிரிவு,  
SDB வங்கி தலைமை அலுவலகம், இல.12, எட்மோன்டென் வீதி, கிருல்ப்பனை, கொழும்பு 6.
- எமது உற்பத்திகள் மற்றும் சேவைகள் தொடர்பிலான ஏதேனும் அபிப்பிராயங்கள் அல்லது விசாரணைகளை (உங்களுக்கு அருகிலிருக்கும்) எந்தவாறு கிளையிலும் அல்லது எமது அழைப்பு மையத்திலும் மேற்கொள்ளலாம். அழைப்பு மையத்தினை 011 5 411 411 எனும் இலக்கத்தில் அழைப்பதன் ஊடாக உங்களுக்கு அருகிலிருக்கும் கிளையை நீங்கள் கண்டுபிடிக்கலாம் அல்லது எமது வங்கியின் <https://www.sdb.lk> எனும் வலைத்தளத்தை அணுகவும்.



#wher you are valued